

# **ARUNA HOTELS LIMITED**

CIN: L15421TN1960PLC004255

February 13, 2024 Chennai

To
The BSE Limited
RJ Towers,
Dalal Street,
Mumbai- 400 001

**Scrip Code**: 500016 **ISIN**: INE957C01019

Dear Sir/ Madam,

**Sub:** Submission of newspaper publication of Unaudited Standalone Financial Results for the quarter and nine months ended December 31, 2023

Please find enclosed herewith newspaper publications of Unaudited Standalone Financial Results for the quarter and nine months ended December 31, 2023.

This is for your information and record.

Kindly acknowledge receipt.

Thanking you,

Yours Sincerely,

for ARUNA HOTELS LIMITED

K LAKSHMI

COMPANY SECRETARY& COMPLIANCE OFFICER

M.No. A46692

Encl: a/a

#### FINANCIAL EXPRESS

(Lessor) and Shraddha Health and Fitness Private Limited (Lessee), for a period of 20 years started (Lessor) and Stradoria Health and Fitness Private Unlined Lessey, for a period of 20 years afford the 01st Day of February, 2013 and entiting on the 31st Day of January, 2033 and entiting ground floor and majnine floor measuring approx. 5406 Sq Ft. obtained under lease, from J N Hotels Private Limited, vide Registered Lease Agreement dated the 28th Day of May, 2016, entered into between J.N. Hotels Private. Temperature Leasen, Incardina Health and Fitness Private Limited (Lessee), for a period of 20 years started on the 15th Day of April, 2015 and ending on the 14th Day of April, 2035. Mr. Yogesh Gupta

Resolution Profession IBBI/IPA-001/IP-P00349/2017-18/10650 S Jaykishan, Chartered Accountants Suit No. 2D, 2E, 2nd floor, 12, Ho Chi Minh Sarani, Kolkata-700071, West Bengal, India E-mail ID: yogeshgupta31@rediffmail.com cirp.shraddha@gmail.com

lay of February, 2024

### **ARUNA HOTELS LIMITED**

CIN: L15421TN1960PLC004255

Registered office: 145, Sterling Road, Nungambakkam, Chennai 600034, Ph: 044-4588 4580 Email: directorsaruna@gmail.com, Website: www.arunahotels.com

#### STATEMENT OF STANDALONE UNAUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER AND NINE MONTHS ENDED 31.12.2023

SI. No.	Particulars	Quarter Ended 31.12.2023	Quarter Ended 31.12.2022	Quarter Ended 30.09.2023	Nine Months Ended 31.12.2023	Nine Months Ended 31.12.2022	Year Ended 31.03.2023
		Unaudited	Unaudited	Unaudited	Unaudited	Unaudited	Audited
1	Total income from operations	387.32	33.17	426.19	1,111.37	38.58	196.57
2	Net profit/(Loss) for the period (before Tax, Exceptional and/or Extraordinary items)	(110.21)	(281.60)	(73.80)	(297.57)	(568.36)	(1,166.79)
3	Net profit/(Loss) for the period before tax (after Exceptional and/or Extraordinary items)	(110.21)	(281.60)	(73.80)	(297.57)	(568.36)	(1,166.79)
4	Net profit/(Loss) for the period after tax (after Exceptional and/or Extraordinary items)	(158.27)	(312.66)	(93.60)	(398.66)	(593.82)	(892.23)
5	Total Comprehensive Income for the period [Comprising Profit / (Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax)]	(158.27)	(312.66)	(93.60)	(398.66)	(593.82)	1481.37
6	Equity Share Capital	3,390.00	3,390.00	3,390.00	3,390.00	3,390.00	3,390.00
7	Reserves (excluding Revaluation Reserve) Other Equity	(9,124.76)	(8,422.90)	(8,966.49)	(9,124.76)	(8,422.90)	(8,726.02)
8	Earnings Per Share (of Rs.10/- each) (For continuing and discontinued operations) *not annualised	TOTAL A		AND			
	a) Basic	(0.47)	(0.92)	(0.28)	(1.18)	(1.75)	(2.63)
110	b) Diluted	(0.47)	(0.92)	(0.28	(1.18	(1.75)	(2.63

Notes: The above is an extract of the detailed format of Standalone Unaudited Financial Results for the Quarter and Nine Months ended December 31, 2023 filed with the Stock Exchange under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements Regulations, 2015. The full format of the Unaudited Financial Results for the Quarter and Nine Months ended 31.12.2023 are available on the ebsites of the Stock Exchange: www.bseindia.com and Company's website: www.arunahotels.com

for Aruna Hotels Limited Radhaswamy Venkateswaran **Managing Director** DIN: 09532159

Place: Chennai Date: 12.02.2024

#### **B.C. POWER CONTROLS LIMITED**

CIN: L31300DL2008PLC179414 Regd. Office: 7A/39, WEA Channa Market, Karol Bagh, New Delhi-110005 powercontrols.com, E-mail: info@bonlongroup.com, Tel: 011-47532792-95, Fax: 011-47532798

**Extract of Standalone Un-Audited Financial Results** for the Quarter Ended December 31, 2023 (7 in Lakhs except per share data)

						The second secon			
SI. No.	Particulars	Quarter Ended 31.12.2023	Quarter Ended 30.09.2023 (Un-Audited)	Quarter Ended 31.12.2022 (Un-Audited)	Nine Months Ended 31.12.2023 (Un-Audited)	Nine Months Ended 31.12.2022 (Un-Audited)	Previous Year Ended 31.03.2023 (Audited)		
13.7		(Un-Audited)			(	1	The second second second		
1.	Total Income from Operations	1,799.86	3,449.12	6,153.71	8,119.18	8,594.87	9,373.46		
2	Net Profit/(Loss) for the period (before Tax, Exceptional and/or Extraordinary items)	(142.58)	227.74	(121.50)	224.13	118.64	94.13		
3	Net Profit/(Loss) for the period before tax (after Exceptional and/or Extraordinary items)	(142.58)	227.74	(121.50)	224.13	118.64	94.13		
4	Net Profit/(Loss) for the period after tax (after Exceptional and/or Extraordinary items)	(106.73)	170.42	(93.48)	167.68	86.18	69.71		
5	Total Comprehensive Income for the period [Comprising Profit/(Loss) for the period (before tax)	(106.73)	170.42	(93.48)	167.68	86.18	69.71		

amended, wherein not more than 50% of the Net Issue shall be allocated on a proportionate basis to Qualified Institutional Buyers ("QIBs", the "QIB Portion"), provided that our Company may, in consultation with the Book Running Lead Managers, may allocate up to 60% of the QIB Portion to Anchor Investors on a discretionary basis in accordance with the SEBI ICDR Regulations ("Anchor Investor Portion"), of which one-third shall be reserved for domestic Mutual Funds, subject to valid Bids being received from domestic Mutual Funds, subject to valid Bids being received from domestic Mutual Funds, subject to valid Bids being received from domestic Mutual Funds, subject to valid Bids being received from domestic Mutual Funds, subject to valid Bids being received. Equity Shares shall be added to the Net QIB Portion. Further, 5% of the Net QIB Portion shall be available for allocation on a proportionate basis only to Mutual Funds, and the remainder of the Net QIB Portion shall be available for allocation on a proportionate basis to all QIBs, including Mutual Funds, subject to valid Bids being received at or above the Issue Price. However, if the aggregate demand from Mutual Funds is less than 5% of the Net QIB Portion, the balance Equity Shares available for allocation in the Mutual Fund Portion will be added to the remaining Net QIB Portion for proportionate allocation to QIBs. Further, not less than 15% of the Net Issue shall be available for allocation on a proportionate basis to Non-Institutional Bidders and not less than 35% of the Net Issue shall be available for allocation to Retail Individual Bidders in accordance with the SEBI ICDR Regulations, subject to valid Bids being received at or above the Issue Price. All potential Bidders (except Anchor Investors) are required to mandatorily utilise the Application Supported by Blocked Amount ("ASBA") process providing details of their respective ASBA accounts, and UPI ID in case of RIBs using the UPI Mechanism, if applicable, in which the corresponding Bid Amounts will be blocked by the SCSBs or by the Sponsor Bank under the UPI Mechanism, as the case may be, to the extent of respective Bid Amounts. Anchor Investors are not permitted to participate in the Issue through the ASBA process. For details, see "Issue Procedure" beginning on page 229 of Red Herring Prospectus.

Bidders/Applicants should note that on the basis of PAN, DP ID and Client ID as provided in the Bid cum Application Form, the Bidders/Applicants may be deemed to have authorized the Depositories to provide to the Registrar to the Issue, any requested Demographic Details of the Bidders/Applicants as available on the records of the depositories. These Demographic Details are advised to update any changes to their Demographic Details as available in the records of the Depository of ASBA Account or for other correspondence(s) related to an Issue. Bidders/Applicants are advised to update any changes to their Demographic Details as available in the records of the Depository Participant to ensure accuracy of records. Any delay resulting from failure to update the Demographic Details would be at the Applicants' sole risk. Bidders /Applicants should ensure that PAN, DP ID and the Client ID are correctly filled in the Bid cum Application Form. The PAN, DP ID and Client ID available in the Depository database, therwise, the Bid cum Application Form is liable to be rejected. Bidders/Applicants should ensure that the beneficiary account provided in the Bid cum Application Form is active.

ONTENTS OF THE MEMORANDUM OF ASSOCIATION OF THE COMPANY AS REGARDS ITS OBJECTS: For information on the main objects and other objects of our Company, see "History and Certain Corporate Matters" on page 153 of the Red Herring Prospectus and Clause III of the Memorandum of Association of our Company. The Memorandum of Association of our Company is a material document for inspection in relation to the Issue. For letails, see the section "Material Contracts and Documents for Inspection" on page 276 of the Red Herring Prospectus.

LIABILITY OF MEMBERS AS PER MOA: The Liability of the members is limited and this liability is limited to the amount unpaid, if any, on the shares held by them.

AMOUNT OF SHARE CAPITAL OF THE COMPANY AND CAPITAL STRUCTURE: The Authorized share Capital of the Company is Rs. 25, 00, 00,000 /- (Rupees Twenty-five Crore only) divided into 2,50,00,000 (Two Crore fifty Lakhs) Equity Shares of Rs. 10/- (Rupees Ten only) each. For details of the Capital Structure, see "Capital Structure" on the page 67 of the Red Herring Prospectus

NAMES OF THE SIGNATORIES TO THE MEMORANDUM OF ASSOCIATION OF THE COMPANY AND THE NUMBER OF EQUITY SHARES SUBSCRIBED BY THEM: Given below are the names of the signatories of the Memorandum of Association of the Company and the number of Equity Shares subscribed for by them at the time of signing of the Memorandum of Association of our Company: Anandan Shevaani– 10,000 Equity Shares, Sriramulu Anandan– 6,00,000 Equity Shares Chinraj Venkatesan – 1,00,000 Equity Shares Sri Ramulu Rajasekar Ramakrishnan 10,000 Equity Shares, Samundeswari 10,000 Equity Shares, Yedulla Reddy Roshan 10,000 Equity Shares, and Rajsekar Kavitha 10,000 Equity Shares of Rs. 10/- Each. Details of the main objects of the Company as contained in the Memorandum of Association, see "History and Corporate Structure" on page 153 of the Red Herring Prospectus. For details of the share capital and capital structure of the Company see "Capital Structure" on page 67 of the Red Herring Prospectus.

LISTING: The Equity Shares issued through the Red Herring Prospectus are proposed to be listed on the NSE EMERGE (SME Platform of NSE). Our Company has received an 'in-principle' approval from the NSE for the listing of the Equity Shares pursuant to letter dated February 07, 2024. For the purpose of the Issue, the Designated Stock Exchange shall be NSE Limited (NSE). A signed copy of the Red Herring Prospectus has been delivered for registration to the ROC on February 09, 2024 and Prospectus shall be delivered for filling to the RoC in accordance with Section 26(4) of the Companies Act, 2013. For details of the material contracts and documents available for inspection from the date of the Red Herring Prospectus up to the Bid/ Issue Closing Date, see "Material Contracts and Documents for Inspection" on page 276 of the Red Herring Prospectus.

DISCLAIMER CLAUSE OF SECURITIES AND EXCHANGE BOARD OF INDIA ("SEBI"): Since the Issue is being made in terms of Chapter IX of the SEBI (ICDR) Regulations, 2018, the Red Herring Prospectus has been filed with SEBI. In terms of the SEBI Regulations, the SEBI shall not issue any observation on the Offer Document. Hence there is no such specific disclaimer clause of SEBI. However, investors may refer to the entire Disclaimer Clause of SEBI on page 208 of the Red Herring Prospectus.

DISCLAIMER CLAUSE OF NSE (THE DESIGNATED STOCK EXCHANGE): It is to be distinctly understood that the permission given by NSE EMERGE ("EMERGE Platform of NSE") should not in any way be deemed or construed that the contents of the Prospectus or the price at which the equity shares are offered has been cleared, solicited or approved by NSE, nor does it certify the correctness, accuracy or completeness of any of the contents of the Prospectus. The investors are advised to refer to the Prospectus for the full text of the Disclaimer clause pertaining to NSE.

GENERAL RISK: Investments in equity-related securities involve a degree of risk and investors should not invest any funds in this Issue unless they can afford to take the risk of losing their investment. Investors are advised to read the risk factors carefully before taking an investment decision in this Issue. For taking an investment decision, investors must rely on their own examination of the Issuer and this Issue, including the risks involved The Equity Shares have not been recommended or approved by the Securities and Exchange Board of India ("SEBI"), nor does SEBI guarantee the accuracy or adequacy of the contents of the Red Herring Prospectus. Specific attention of the investors is invited to 'Risk Factors' on page 32 of the Red Herring Prospectus.

## NOTICE TO INVESTORS: ADDENDUM CUM CORRIGENDUM TO THE RED HERRING PROSPECTUS DATED FEBRUARY 09, 2024

In light of the same the following amendments are carried out in Red Herring Prospectus dated Tuesday, February 09, 2024.

1. Bid Closing Date shall be read as Tuesday, February 20, 2024 in place of Monday, February 19, 2024 wherever appearing in the Red Herring Prospectus dated February 09, 2024.

Z. Nevise issue r logialitale read as follows	The state of the s
Event	Indicative Dates
	Wednesday, February 14, 2024
Anchor Portion Offer Opens/Closes On	Thursday, February 15, 2024
Bid/Issue Opening Date	Tuesday, February 20, 2024
Bid/Issue Closing Date	On or before Wednesday, February 21,2024
Finalization of Basis of Allotment with the Designated Stock Exchange (T+1)	On or before Wednesday, February 21,2024
Initiation of Allotment / Refunds / Unblocking of Funds from ASBA Account or UPI ID linked bank account (T+1)	On or before Thursday, February 22,2024
Credit of Equity Shares to Demat accounts of Allottees (T+2)	
Commencement of trading of the Equity Shares on the Stock Exchange (T+3)	On or before Friday, February 23,2024

Simple, Safe, Smart way of Applications Supported by Blocked Amount (ASBA) is a better way of applying to issues by simply blocking the fund in the bank account, investors can avail the same. For details, check section on ASBA below.

UPI-Now available in ASBA for Retail Individual Investors (RII)\*\*

Investors are required to ensure that the bank account used for bidding is linked to their PAN. UPI – Now available in ASBA for RIIs applying through Registered Brokers, DPs & RTAs. RIIs also have the option to submit the application directly to the ASBA Bank (SCSBs) or to use the facility of linked online trading, demat and bank account.

rs have to apply through the ASBA process. "ASBA has to be availed by all the investors except anchor investor. UPI may be availed by Retail Individual Investors. For details on the ASBA and the UPI process, please refer to the details give ASBA form and abridged prospectus and also please refer to the section "Issue Procedure" beginning on page 229 of the Red Herring Prospectus. The process is also available on the website of Association of Investment Bankers of India

("AIBI"), the Stock Exchanges and in the General Information Document.

"ASBA forms can be downloaded from the website of NSE EMERGE ("SME Portal of NSE")

"ASBA forms can be downloaded from the website of NSE EMERGE ("SME Portal of NSE")

"List of banks supporting UPI is also available on the website of SEBI at www.sebi.gov.in. HDFC BANK Limited has been appointed as Sponsor Bank for the Issue, in accordance with the requirements of the SEBI circular dated November 1, 2018, "List of banks supporting UPI is also available on the website of SEBI at www.sebi.gov.in. HDFC BANK Limited has been appointed as Sponsor Bank for the Issue, in accordance with the requirements of the SEBI circular dated November 1, 2018, as amended. For UPI related queries, investors can contact NPCI at the toll free number-18001201740 and Mail Id-ipo.upi@npci.org.in. For the list of UPI Apps and Banks live on IPO, please refer to the link www.sebi.gov.in. For issue related grievance investors may contact: GYR Capital Advisors Private Limited -Mr. Mohil Baid (+91 87775 64648) (Email Id: investors@gyrcapitaladvisors.com).

BOOK RUNNING LEAD MANAGER TO THE ISSUE	REGISTRAR TO THE ISSUE	COMPANY SECRETARY AND COMPLIANCE OFFICER
GYR7 Capital Advisors	P	THAA
GYR CAPITAL ADVISORS PRIVATE LIMITED 428, Gala Empire, Near JB Tower, Drive in Road, Thaltej, Ahmedabad -380 054, Gujarat, India. Telephone: +91 87775 64648 Facsimile: N.A. E-mail: info@gyrcapitaladvisors.com Website: www.gyrcapitaladvisors.com Investor grievance: investors@gyrcapitaladvisors.com Contact Person: Mohit Baid	O Shiy Shakti Industrial Estato I D Boricha Mara Lower Parel (Fast)	Mr. Rajesh Kumar Samal, is the Company Secretary and Compliance Officer of our Company. His contact details are set forth hereunder. No. A-20 SIPCOT Industrial Park, 7th Cross Street, Pillaipakkam, Tiruvallur, Tamil Nadu, India, 602105 Telephone: +91 99620 39999   Facsimile: N.A. E-mail: cs@thaaicasting.com  Investors can contact the Company Secretary and Compliance Officer or the BRLM the Registrar to the Issue in case of any pre-issue or post-issue related problems such as non-receipt of letters of Allotment, non-credit of Allotted Equity Shares in the
SEBI Registration Number: INM000012810	SEBI Registration Number: INR000001385	respective beneficiary account and refund orders, etc.

AVAILABILITY OF RED HERRING PROSPECTUS: Investors are advised to refer to the Red Herring Prospectus and the Risk Factors contained therein before applying in the Issue. Full copy of the Red Herring Prospectus is available on the website of the SEBI at www.sebi.gov.in, website of the Company at https://www.thaaicasting.com/investor-corner/, the website of the BRLM to the Issue at: www.gyrcapi Emerge at https://www.nseindia.com/companies-listing/corporate-filings-offer-documents, respectively.

AVAILABILITY OF BID-CUM-APPLICATION FORMS: Bid-Cum-Application forms can be obtained from the Registered Office of the Company: No. A-20 SIPCOT Industrial Park, 7th Cross Street, Pillaipakkam, Tiruvallur, Tamil

Nadu, India, 602105; Telephone: +91 80009 79358; BRLM: GYR Capital Advisors Private Limited, Telephone: +91 87775 64648 and the Syndicate Member: GYR Capital Advisors Private Limited, Telephone: +91 87775 64648 and the Sub Syndicate Member: Eureka Stock & Share Broking Services Limited, Telephone: 033 66280000 (131) and the Registered Brokers, RTAs and CDPs participating in the Issue. Bid-cum-application Forms will also be ailable on the website of NSE EMERGE and the designated branches of SCSBs, the list of which is available at websites of the stock exchanges and SEBI. ESCROW COLLECTION BANK/REFUND BANK/PUBLIC ISSUE ACCOUNT BANK/SPONSOR BANK: HDFC BANK LIMITED

M. முகமது நாசர்

... Applican

🛊 முனைவர் பெருமாள் 🛊 டைரக்டர் ராஜ் கண்ணன் 🛊 முனைவர் கஸ்தூரி ராஜா

# ஸ்ரோம் நிறுவன பாரதி விழா; 3 படைப்பாளிகளுக்கு விருது: பாரதி பாஸ்கர், அவ்வை அருள் வாழ்த்து

சென்னை, பிப். 13-ஸ்ரீராம் பாரதி கலை இலக்கியக் கழகத்தின் சார்பாக மகாகவி பாரதியாரின் 142வது பிறந்த சென்னை கிருஷ்ண நாள் விழா கான சபாவில் வெகுச் சிறப்பாக நடைபெற்றது.

பெருமாளுக்கு முனைவர் பா. 'பாரதிச் சுடர்', பேராசிரியர் கஸ்தூரி 'பாரதி ராஜாவுக்கு மாமணி'. பத்திரிகையாளர் சினிமா மற்றும் டைரக்டர் ராஜ் கண்ணனுக்கு 'பாரதி விருதுடன் அறிஞர்' பொற்கிழி வழங்கி 'வழி வழி பாரதி' என்ற தலைப்பில் சிறப்புரை மற்றும் ஆற்றினார் **தலைமையுரை** பிரபல பட்டிமன்ற பேச்சாளர் சொல்லரசி பாரதி பாஸ்கர்.

முன்னதாக விழாவின் தொடக்கமாக கவிஞர் மெய்ஞானி வரவேற்புரை பிரபாகரபாபு ஆற்றினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஜி. சுந்தரேசன், முனைவர் அவ்வை அருள் (இயக்குனர், தமிழ் வளர்ச்சித்



0

துறை, தமிழக அரசு) மற்றும் மக்கள் தொடர்பாளர் பொன்னேரி பிரதாப் செய்து இருந்தனர். எழுத்தாளர் பாலசாண்டில்யன் நிகழ்ச்சியை நெறிப்படுத்தி நிறைவு செய்தார். பேராசிரியர் உலகநாயகி பழனி நன்றி கூறினார். கொண்ட பக்கங்கள்

என்ற டாக்டர் அவ்வை நடராஜனின் அரிய கட்டுரைத் தொகுப்பு நூலை பாரகி பாஸ்கர் வெளியிட, முதல் பிரதியினை ஜி. சுந்தரேசன் பெற்றுக் கொண்டார். பார்வையாளர்கள் அனைவருக்கும் விலையில்லா பரிசாக இந்நூல் வழங்கப்பட்டது.

Ravichanuran, S/o. Ramasamy .. Vs.

1. Jamila Sanmugam

BEFORE THE MOTOR

ACCIDENT CLAIMS TRIBUNAL AT CHENNAI (V COURT)

M.C.O.P No. 756 OF 2023

Chola MS General Insurance o. Ltd., ... Respondents HEARING NOTICE

matter filed by Mr. Ravichandran

against you came up or 06.02.2024 before the Hon'ble

V Small Causes Court, Chennai The Hon'ble Court ordered

to issue notice through paper

.. Petitioner

'அவ்வையின் சிந்தனைப் புதையல்

#### M/s. யூரோ லெடர் பேஷன் லிமிடெட்

பதிவு அலுவலகம்: எண்.10, பி.பி. அம்மன் கோவில் தெரு, நாகல்கேணி, குரோம்பேட்டை, சென்னை 600 044 Website: www.euroleder.com | CIN: L18209TN1992PLC022134

31 டிசம்பர் 2023ல் முடிந்த காலாண்டு மற்றும் ஒன்பது மாதங்களுக்கான தணிக்கை செய்யப்படாத தனியான நிதிநிலை முடிவுகள் சுருக்கம்

	முடிந்த காலாண்டு			முடிந்த ஒன்பது மாதங்கள்		முடிந்த ஆண்டு	
விவரங்கள்	31-12-2023 (தணிக்கை செய்யாதது)	30-09-2023 (தணிக்கை செய்யாதது)	31-12-2022 (தணிக்கை செய்யாதது)	31-12-2023 (தணிக்கை செய்யாதது)	31-12-2022 (தணிக்கை செய்யாதது)	31-03-2023 (தணிக்கை செய்தது)	
செயல்பாடுகள் மூலம் மொத்த வருவாய் (நிகரம்)	760.72	953.49	870.67	2,601.05	2,586.91	4,151.05	
வரிக்கு முன் நிகர லாபம்/நஷ்டம் (விலக்கு அயிட்டங்களுக்கு முன்)	13.26	13.32	9.89	39.62	35.24	51.90	
வரிக்கு பின் நிகர லாபம்/நஷ்டம் (விலக்கு அமிட்டங்களுக்கு பின்)	9.22	9.78	9.89	30.54	32.24	38.31	
காலத்திற்கான மொத்த விரிவான வருமானம்	-						
வரிக்கு பின் மொத்த விரிவான வருமானம்	9.22	9.78	9.89	30.54	32.24	38.31	
செலுத்தப்பட்ட சமபங்கு மூலதனம் (ஒவ்வொன்றும் முகமதிப்பு ரூ.10/- நிலுவைத் தொகை அழைப்புகளின் நிகரம்)	390.98	390.98	390.98	390.98	390.98	390.98	
மறுமதிப்பீட்டு ரிசர்வுகள் நீங்கலான இதர சமம்	1,020.10	1,020.10	981.79	1,020.10	981.79	1,020.10	
ஒரு பங்கு சம்பாத்தியம் (அசாதாரண அயிட்டங்களுக்கு முன் & பின்) ஒவ்வொன்றும் ரூ.10/;- அடிப்படை மற்றும் டைலூடட் இயிஎஸ் (வருடாத்திரம் அல்ல)	0.24	0.25	0.25	0.78	0.82	0.98	

SEBI (மட்டியல் கட்டுப்பாடுகள் மற்றும் வெளியீடு தேவைகள்) விதிகள் 2015, விதி 33-ன் கீழ் ஸ்டாக் எக்கேஞ்சில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிதிநிலை முடிவுகளி வீரிவான வடிவத்தீன் சுருக்கமாக மேற்கண்டவை உள்ளது. நீதீநீலை முடிவுகளின் முமுமையான வடிவம் ஸ்டாக் எக்சேஞ்ச் இணையதளம் WWW.bseindia.com மற்று கம்பெனியின் இணையதளம் WWW.euroleder.com-ல் உள்ளது

31 டிசம்பர், 2023ல் முடிந்த காலாண்டு மற்றும் ஒன்பது மாதங்களுக்கான மேற்கண்ட முடிவுகள் 12 பிப்ரவரி, 2024 அன்று நடந்த கூட்டத்தில் இயக்குனாகள் குழுவால் ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும் இது கம்பெனியின் சட்ட தணிக்கையாளரால் குறுகிய மறுபரிசீல்னை செய்யப்பட்டது யூரோ லெடர் பேஷன் லிமிடெட்

நிறுவன அடையாள எண்; (CIN): L15421TN1960PLC004255

பதிவு செய்யப்பட்ட அலுவலகம்: 145, ஸ்டெர்வில் சாலை, நுங்கம்பாக்கம், சென்னை 600034,

தொலைபேசி: 044-4588 4580 மின்னஞ்சல்: directorsaruna@gmail.com, இணையதளம்: www.arunahotels.com

31.12.2023 உடன் முடிவடைந்த காலாண்டு மற்றும் ஒன்பது மாதங்களுக்கான தனித்த

தணிக்கை செய்யப்படாத நிதி முடிவுகளின் அறிக்கை

செய்வாதது

387.32

(110.21)

(110.21)

(0.47)

(0.47)

வடிவளமப்பின் ஒரு பகுதி ஆகும், செபி (பட்டியல் கடமைகள் மற்றும் வெளிப்படுத்தல் தேவைகள்) விதிமுறைகள், 2015, ஒழுங்குமுனற 33 இன் கீழ் பங்குச் சந்தைகளுடன் தாக்கல் செய்யப்பட்டது. இதன் முழு வடிவம் 31.12.2023 அன்று முடிவடைந்த காலாண்டு மற்றும் ஒன்பது

மாதங்களுக்கான தணிக்கை செய்யப்படாத நிதி முடிவுகள் பங்குச் சந்தையின் இணையதளம்: www.bseindia.com மற்றும் நிறுவனத்தின்

எம்ஐஎல் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்

பதிவு அலுவலகம்: 25ஏ/, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை – 600 098.

Ph: 044-26258382 | Fax: 044-26257583 | CIN: L25199TN1966PLC005397 | GST No: 33AAACM4380Q1Z5

31.12.2023-ல் முடிந்த காலாண்டு மற்றும் ஒன்பது மாதங்களுக்கான

தணிக்கை செய்யப்படாத நிதிநிலை முடிவுகள் சுருக்கம்

920.52

193.66

3 மாதங்கள்

பாகாதது)

930.58

199.45

143.60

143 60

315.00

குறிப்புகள்: மேலே உள்ளவை, டிசம்பர் 31, 2023 அன்று முடிவற்ற காலாண்டு மற்றும் ஒன்பது மாதங்

31.12.2023 31.12.2022 30.09.2023

செய்யாதது

33.17

(281.60)

(281.60)

(312.66)

(312.66)

3,390.00

(9,124.76) (8,422.90) (8,966.49)

(0.92)

(0.92)

தணிக்கை செய்யாதது

426.19

(73.80)

(73.80)

(93.60)

(93.60)

(0.28)

(0.28)

3,390.00

தேதி : 12 பிப்ரவரி, 2024 இடம் : சென்னை

செயல்பாடுகளின் மொத்த வருமாளம்

காலக்கிற்கான நிகர ரைபம் / (இமப்ப)

(வரி. விதிலிலக்கான மற்றும் / அல்லது

வரிக்கு முந்தைய காலத்திற்கு நிகா லாபம் /

(இழப்பு) (விதிவிலக்கான மற்றும் / அல்லது

வரிக்குப் பிந்தைய காலத்திற்கான நிகர வாபம் / (இழப்பு) (விதிவிலக்கான மற்றும் / அல்லது

காலத்திற்கான மொத்த விரிவான வருமானம்

இருப்புக்கள் (மறுமதிப்பீட்டு இருப்புக்களைத்

ஒரு பங்கிற்கு சம்பாதிப்பது (தவா ரூ.10/-)

(தொடர்ச்சியான மற்றும் நிறுக்கப்பட்ட

செயல்பாடுகளுக்கு) "பங்கு ஒன்றுக்கு

இணையதளத்தில்: www.arunahotels.com கிடைக்கும்

ஆண்டு வருமானம் இவ்வை

ப் பிறகு) மற்றும் பிற விரிவான வருமான

அசாதாரண பொருட்களுக்குப் பிறகு)

அசாதாரண பொருட்களுக்குப் பிறகு)

(காலத்திற்கான இலாபம் / (இழப்பு)

(வரிக்குப் பிறகு)]

6 சம்பங்கு பங்கு மூலதனம்

தவிர) / பிற பங்கு

a) அடிப்படை

இடம்: சென்னை நாள்: 12.02.2024

அசாதாரண பொருட்கள் முன்)

ப்பம்/-) RM. லட்சுமணன் அருணா ஹோட்டேல்ஸ் லிமிடெட்

(ரூ. லட்சத்தில்)

31.03.2023

தனர்களை செய்தது

(1,166.79)

1,481.37

3,390.00

(8,726.02)

(2.63)

(ரூ. லட்சத்தில்)

ஆண்டு

யானது)

3576.26

384.55

282.25

266.02

315.00

2178.44

ரகு ராமன்

தேதி

வரையிலான

கடந்த

காலம்

31.12.2022

யாகாதது)

2644.71

403.15

290.24

290.24

எம்ஜஎல் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டிற்காச

196.57

செர்ச கூரான் குக்கு கவுரன் மேன்னாழ்க்

31.12.2022

தணிக்கை செய்யாதது

38.58

(568.36)

(593.82)

3,390,00

(8,422.90)

(1.75)

(1.75)

ளுக்கான நிதி முடிவுகளின் விரிவான

அருணா ஹோட்டல்ஸ் லிமிடெட்காக

ராதாஸ்வாமி வெங்கடேஸ்வரன்

நிர்வாக இயக்குனர்

இயக்குனர் அடையாள எண் (DIN): 09532159

(568.36) (1.166.79)

31.12.2023

தனாககை செய்யாதது

1,111.37

(297.57)

(297.57)

(398.66)

3,390.00

(9,124.76)

(1.18)

(1.18)

தேதி

வரையிலாக

காலம்

31.12.2023

பாகாதது)

2918.38

600.53

600.53

432.38

432 38

315.00

முடிந்த இதே

3 மாதங்கள

31.12.2022

யாகாதது)

963.06

146.79

105.65

105.65

315.00

The Manager, M/s.Samsung Pvt. Ltd. Regional Office,

No.1, Whites Road, Express

-VS-Ms. S.Lakshmi.

.1stRespondent/Complainant Disputes Consumer Commission a.m. failing which the case would be proceeding with setting you exparte.

AT EGMORE, CHENNAI E.P. No.2 of 2023

C.O.S. No.381 of 2022 Mr. S. Subash Chandra Bose ....: Decree-Holder/ Plaintiff

Rep. by Mrs.Mahalakshmi, ..Judgment-Debtors/Defendants NOTICE

Sri Sai Travels Rep. by Mrs.Mahalakshmi Plot.42, Door No.12 Sathyamoorthy Street Devaraj Nagar, Saligramam Chennai-600 093

Please take notice in the above EP filed by the Decree Holder/ Plaintiff for recovery of amount Rs. 8,06,742/- together with subsequent interest. The learned subsequent interest. The learned Judge pleased to order notice to you through paper publication and posted the matter on 15.03.2024 for your appearance. Therefore you are hereby directed to appear before the above said Court on 15.03.2024 at 10.15 am without fail, failing which the matter will be heard

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (எதிர்)

காட்டுமன்னார்கோயில் தாலுகா

பிள்ளையார்தாங்கள் Post 2. பார்த்திபன் த/பெ.சக்கரவர்த்தி, வெளவால் தோப்பு, பிள்ளையார்தாங்கள் Post

...பாதிவாதின் மேற்படி வாதி வங்கி பிரதிவாதிகளான பெயரில் தொகை செய்ய வேண்டி மேற்படி பிராதினை சமூகம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்து மேற்படி நீதிமன்றத்தில் தாங்கள் அஜராவதற்காக வாய்தா 23,11வத்தில் இருந்தில் இருந்தில் இருந்தில் 02.2024 அன்று உள்ளது. அன்று ங்கள் மேற்படி நீதிமன்றத்தில் தாங்கள் மட்ட நேரடியாகவோ, வ வழக்கறிஞர் மூலமாகவோ காலை 10.00 மணியளவில் ஆஜராகி ஆட்சேபனை தெரிவித்துக்கொள்ள வேண்டியது. தவறினால், ஒருதலைபட்சமாக தீர்ப்பாகிவிடும் என்பதை இதன்

வழக்கறிஞர், காட்டுமன்னார்கோயில்

பழைய சர்வே எண் 1014/1 Part Old T.S.No. 1/3 Part (New T.S. No. 1/11), வார்டு B தொகுதி எண் 24 மாதவரம் கீராமம், மாதவரம் தாலுகா, திருவள்ளூர் மாவட்டம். தமிழ்நாட்டில் உள்ள எங்களது குழு மேம்பாட்டிற்கான முன் மொழியிட்ட கட்டுமானத்திற்கு மாநில சுற்றுச் குழல் தாக்க மதிப்பீடு ஆணையம் (SEIAA)(கடிதம் எண் SEIAA-TN/F.No. 9451/EC/8(a)/907/2023 தேதியிட்ட 01.02.2023)

பொது அறிவிப்பு

பொது மக்களுக்கு தெரிவிப்பது

என்னவென்றால் நாங்கள்

M/s Hiliving Royal Hommes LLP No. 1A, Victory Field Road, Chennai 600060.

நாங்கள் பெற்றுள்ளோம்.

சுற்றுச்சூழல் அனுமதியை

IN THE COURT OF CHIEF JUDGE COURT OF SMALL CAUSES AT CHENNAI M.C.O.P.NO. 3204 OF 2023 Sathiya and 2 others

S.Dinesh and 2 others .Respondents

Petitioners

.1st Respondent

S.Dinesh, S/o. T.Subramani No.261,Thabal street, Gummidipoondi. Thlruvallur- 601201.

Take notice that the above original petition came up on 23.01.2024 before the Hon'ble Chief Judge, Small Causes Court, Chennai and the Hon'ble Judge was pleased to order notice to you returnable by 21.03.2024. Ensure your presence before the said court on 21.03.2024 at 10.30 a.m. either in person or through pleader without fail, failing which, the above petition will be decided In your absence.

N.SENTHIL KUMAR Counsel for Petitioner

**BEFORE THE HON'BLE** DISTRICT MUNSIFF COURT AT TAMBARAM O.S. No 90 of 2023 Mr.S.Chandiran S/o. Mr. Subburayalu

Plaintiff

Mr. Krishnan, S/o. Lingappa Choudry ....Defendant

S/o. Lingappa Choudry No.1, kanniampalayam Village, Kadaperi Village, Tambaram Chennai 600045 Defendant

Please take notice that a Suit for Declaration and Permanent Injunction against the Defendants has been filed by the Plaintiff in O.S. No. 90 of 2023, pending before the Hon'ble District Munsifi Court at Tambaram. Chennai against the Defendant. You are hereby notified to appear on 22.02.2024 at 10:15 A.M., either in person or through counsel, before the Hon'ble court. Failure to appear will result in the aforementioned suit being heard and disposed of in your absence R.Sankarakutralingam

**BEFORETHE HON'BLE** SUB COURT AT ALANDUR E.P No: 143 of 2022

Advocate

A.C.P No: 8134 of 2019 (On the Sole Arbitrator SH Pankaj Rai Chopra, Advocate) M/s.SBI Cards & Payments Services Pvt. Ltd. Rep. by its Authorised person Mr. Prabhu Parthasarathy (Manager), .... Decree Holder

(Age.36 years) S/o. Uma, Mr. C. Ramakrishna,

Mr. C. Ramakrishna

36 years) S/o. Uma, ....Judgment Debtor A3, BSR, Sudharshan Enclave, IIT Colony, 2nd Main Road, Narayanapuram, Near IOB Bank, Chennai -600 100. ... Judgment Debtor Please take notice that a Petition

for Execution of Award dated 20.09.2019 passed in A.C.P No:8134 of 2019 against the Judgment Debtor has been filed by the Decree Holder in E.P. No 143 of 2022, pending before the Hon'ble Sub Court at Alandur Chennai, against the Judgment Debtor. You are hereby notified to appear on 23.02.2024 at 10:15 A.M., either in person or through counsel, before the Hon'ble court. Failure to appear Execution Petition being heard and disposed of in your absence. R.Sankarakutralingam,

> சார்பு நீதிமன்றம், ஆலந்தூர் I.A.No. 1/2024 I.A.No.675/2021

O.S.No. 248/2002 ராஜேந்திரன் மற்றும் பலர் ...மனுதாரர்கள்/ மனுதாரர்கள்,

...எதிர்மனுதாரர்கள் எதிர்மனுதாரர்கள்/பிரதிவாதிகள் R7 காளியப்பன், த/பெ. தருமன் எண்.1/210, காளியம்மன் கோவில் தெரு, காரப்பாக்கம், சென்னை–97 R14 குபேந்திரன்,

கண்ணியப்பன் மற்றும் பலர்

த/பெ. துலுக்காணம், எண்.1/220, காளியம்மன் கோவில் தெரு, காரப்பாக்கம், சென்னை–97 R18 தனம், எண்.1/219, காளியம்மன் கோவில் தெரு, காரப்பாக்கம், சென்னை- 97

R19 முனியம்மாள், க/பெ. மோகன், எண்.1/219. காளியம்மன் கோவில் தெரு, காரப்பாக்கம், சென்னை–97 R23 செந்தில், த/பெ. வரதன் எண்.1/203, காளியம்மன் கோவில்

அமற்கண்ட நிலுவையில் உள்ளது. இவ்வழக்கில் R7 காளியப்பன், R14 சூபோஃடி 18 தனம், R19 மாக்கி ஆன்படிகளை காளியப்பன், R14 குபேந்திரன், R18 தனம், R19 முனியம்மாள், R23 செந்தில் ஆகியோருக்கு எதிராக பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் இவ்வறிவிப்பினை ஆஜராகத்தால் இவ்வறுவப்பானை செய்ய இந்நீதிமன்ற உத்தரவின்படி வரும் 28.02.2024 அன்று காலை 10.30 மணியளவில் மேற்கண்ட நபர்கள் நேரிலோ (அ) வழக்கறிஞர் மூலமோ இந்நீதிமன்றத்தில் ஆஜராகவும், தவறும் பட்சத்தில் இவ்வழக்கு ஒருதலைபட்சமாக தீர்மானிக்கப்படும் என்பதை இதன் மூலம் அறியவும்.

T. நாராயண் К. மாடசாமி மனுதாரர்கள்/வாதியின் வழக்கறிஞர்கள்

பெயர் மாற்றம் நான் YAHEYA KHAN. த/பெ.Moosa, (பிறந்த தேதி: 17/02/1961) எண்.22/16/3, குலாம் அப்பாஸ் அலிகான் 10வது தெரு, ஆயிரம் விளக்கு, சென்னை - 6 என்ற முகவரியில் வசிக்கும் நான் இனி M.S.YAHEYA என அழைக்கப்படுவேன்.

பெயர் மாற்றம் நான் SYED MOHAMED SATHAKATHULLAH, த/பெ.

YAHEYA KHAN

(Old name)

lqbal, (பிறந்த தேதி: 15/10/1984), எண்.7/111, 173 வது தெரு, முத்தமிழ் நகர், கொடுங்கையூர், சென்னை -600118, என்ற முகவரியில் வசிக்கும் நான் இனி SEYED M O H A M M E D SATHAKATHULLAH என அழைக்கப்படுவேன்.

> SYED MOHAMED SATHAKATHULLAH

மாண்புமிகு மூன்றாவது கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி அவர்கள், கோயமுத்தூர் M.C.O.P.No.1196/2022 மைனர் P.நிதின் (11 வயது), மனர் மனுதாரர் சார்பாக வருடைய பாதுகாவலர் / கார்டியஎ L.பிரேம்குமார்.

–எதிராக– B.நிக்யா, க/பெ.பக்கவட்சலம், ககல ண்.12, எஸ்.எஸ்.ஆர்..கே.வீதி, ஒரக்காடு, சென்னை-600067

.... 2ம் எதிர்மனுதார அறிவிப்பு

மேற்படி மனுதாரர் விபத்தினால் தனக்கு ஏற்பட்ட கொடுங்காயங்களுக்காகவும் உளைச்சலுக்காகவும் இன்னல்களுக்காகவும் நஷ்ட ஈடு கேட்டு மேற்கண்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்கள். மேற்படி 2ம் எதிர்மனுதாரராகிய நீங்கள் நேரிலோ அல்லது வக்கீல் மூலமாகவோ வருகின்ற 27.03.2024ம் காலை 10.30 மணிக்கு 

கொள்ளவேண்டியதென்றும், அப்படி ஆகத் தவறினால் மேற்படி மனுகை ான்பதை இதன் மூலம் அறியவும். R.ASHOK, B.A.,B.L வழக்கறிஞர், கோயமுத்தூர்

அப்ஜெக்சனை தெரிவித்துக்

மாண்புமிகு மூன்றாவது கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி அவர்கள், கோயமுத்தூர் M.C.O.P.No.1175/2022 M.செல்வராஜ்.

–எதிராக– B.நித்யா, த/பெ.பக்தவட்சலம், கதவு எண்.12, எஸ்.எஸ்.ஆர்..கே. வீதி, ஒரக்காடு, சென்னை-600067 .... 2ம் எதிர்மனுதாரா அறிவிப்பு

மனுதாரர்

மேற்படி

விபத்தினால் தனக்கு ஏற்பட்ட கொடுங்காயங்களுக்காகவும் உளைச்சலுக்காகவும் இன்னல்களுக்காகவும் நஷ்ட ஈடு கேட்டு மேற்கண்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்கள் வழக்கில் எதிர்மனுகாராகிய நீங்கள் நேரிலோ அல்லது வக்கீல் மூலமாகவே வருகின்ற 27.03.2024ம் தேதி காலை 10.30 மணிக்கு மாண்புமிகு மூன்றாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் தெரிவித்துக் கொள்ள வேண்டிய தென்றும், அப்படி ஆகத் தவறினால் மேற்படி ஒருதலைபட்சமாக தீர்மானிக்கப்படும் என்பதை இதன் மூலம் அறியவும்.

R.ASHOK, B.A., B.L. வழக்கறிஞர், கோயமுத்தூர்

மாண்புமிகு மூன்றாவது கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி அவர்கள், கோயமுத்தூர் M.C.O.P.No.1174/2022 i.S.அமல் சைமன்

2.திருமதி.மெபி பால். ....மனுதாரர்கள் –எதிராக–

B.நித்யா, த/பெ.பக்தவட்சலம், கதவு எண்.12, எஸ்.எஸ்.ஆர்..கே வீதி, ஓரக்காடு, சென்னை-600067 .... 2ம் எதிர்மனுதாரர் அறிவிப்பு மேற்படி மனுதாரர் சாலை விபத்தினால் தனக்கு ஏற்பட்ட

கொடுங்காயங்களுக்காகவும், உளைச்சலுக்காகவும் இன்னல்களுக்காகவும் நஷ்ட ஈடு கேட்டு மேற்கண்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்கள். வழக்கில் எதிர்மனுதாரராகிய நீங்கள் நேரிலோ அல்லது வக்கீல் மூலமாகவோ வருகின்ற 27.03.2024ம் தேதி காலை 10.30 மணிக்கு மாண்புமிகு மூன்றாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் ஆகி அப்ஜெக்சனை தெரிவித்துக் கொள்ளவேண்டிய தென்றும், அப்படி ஆகத் தவறினால் மேற்படி மனுவை ஒருதலைபட்சமாக தீர்மானிக்கப்படும் என்பதை இதன் மூலம் அறியவும்.

M.S. "Си

M.S. ரமேஷ மனுதாரரின் வழக்கறிஞர்கள்,

உயர்நீதிமன்ற வளாகம்,

T. Govinda Rajulu

R.ASHOK, B.A.,B.L வழக்கறிஞர், கோயமுத்தூர்

மாண்புமிகு மூன்றாவது கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி அவர்கள், கோயமுத்தூர் M.C.O.P.No.1195/2022 ணர் P.Kalvin Carlsen (9 வயது), மைனர் மனுதாரர் சார்பாக அவருடைய பாதுகாவலர்/கார்டியன் \_.பிரேம்குமார்.

–எதிராக– B.நித்யா, த/பெ.பக்தவட்சலம், கதவு

மனுதாரர்

சாணை

எண்.12, எஸ்.எஸ்.ஆர்..கே.வீதி, ஓரக்காடு, சென்னை–600067. .... 2ம் எதிர்மனுதார அறிவிப்பு

மேற்படி

தனக்கு கொடுங்காயங்களுக்காகவும் உளைச்ச<u>லு</u>க்காகவும் இன்னல்களுக்காகவும் நஷ்ட ஈடு கேட்டு மேற்கண்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்கள். மேற்படி வழக்கில் 2ம் எதிர்மனுதாரராகிய நீங்கள் நேரிலோ அல்லது வக்கீல் மூலமாகவோ வருகின்ற 27.03.2024ம் தேதி காலை 10.30 மணிக்கு மாண்புமிகு மூன்றாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜு ஆகி அப்ஜெக்சனை தெரிவித்துக் கொள்ளவேண்டியதென்றும், அப்படி ஆகத் தவறினால் மேற்படி மனுவை ஒருதலைபட்சமாக தீர்மானிக்கப்படும் என்பதை இதன் மூலம் அறியவும். R.ASHOK, B.A., B.L.

வழக்கறிஞர், கோயமுத்தூர்

**SHRIRAM FINANCE LIMITED** SP KOIL BRANCH VEHICLE FOR SALE S.NO. VEH.NO. MODEL TATA LPK 2518 FBT CONTACT - 9597975706

## மனிதநேய ஜனநாயக கட்சி தலைமையக அறிவிப்பு

மனிதநேய ஜனநாயக கட்சி யுடைய அமைப்பு விதிகளுக்கு எதிராகவும் கட்சியில் தொடர்ந்து குழப்பத்தை ஏற்படுத்தி வந்த காரணத்தினாலும் எஸ்.எஸ்.ஹாரூன் ரஷித், சம்சுதீன் நாசிர் உமரி ஆகியோர் கடந்த 2023 பிப்ரவரி 7ஆம் தேதி வல்லத்தில் நடைபெற்ற மனிதநேய ஜனநாயக கட்சியினுடைய செயற்குழுவின் பரிந்துரை அடிப்படையில் கடந்த 28.02.23 அன்று தஞ்சாவூரில் டைமண்ட மஹாலில் நடந்த அவசர பொதுக்குமுவில் கட்சியிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

மனிதநேய ஜனநாயக கட்சியுடைய பெயரையோ, கொடியையோ, பொறுப்பையோ அவர்கள் பயன்படுத்துவது சட்டவிரோதமானதாகும் இனிமேல் அவ்வாறு அவர்கள் பயன்படுத்தினால் அவர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக்

மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் எம். தமிமுன் அன்சாரி அவாகளின் தலைமையில் இயங்குகிறது என்பதையும் கட்டுக்கோப்போடு செயல்படுகிறது என்பதையும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.

REGARDING LOSS OF SHARE CERTIFICATE(S) OF JAMNA AUTO INDUSTRIES LTD Jai Spring Road, Industrial Area, Yamuna Nagar, Haryana, 135001

I/we, PARAS MAL JAIN residing at Flat No.1071 Phoenix one Bangalore west,Dr. Rajkumar Road, Opp Orion Mall, Rajajinagar, Bengaluru, Karnataka-560010 the registered holder(s) of the below mentioned shares held in the above said company, hereby give notice that the share certificate(s) in respect of the said shares were lost.

Further, the said shares have been transferred to IEPF Authority, as required under the elevant law. As the rightful owner(s) of the subject shares, I/We have made claim to the IEPE Authority for release of the shares in my/our favour

Any person having any objection to my/our aforesaid claim should lodge his response with the Company at its above referred address within 15 days from this date, else the Company will subject to my/our compliance with the relevant requirement will approve my. our claim and request the IEPF Authority for releasing the said shares from their demat a/c

to my/our de	mat account	t, without insist	ing for production of t	he original sha	re certificates.	
Folio No.	Face Value	Certificate No.	Distinctive Nos	No. of Shares	Name of shareholder	
00035772	1/-	15691	7722901-7727900	5000	PARAS MAL BADERA	
Date: 13-02-2024 PARAS MAL JAIN						

IN THE DEBTS RECOVERY TRIBUNAL - III AT CHENNAI T.A.No.2067 of 2023

Central Bank of India, Broadway Branch, No.165, ALC Complex, Broadway, Chennai-600 108 Rep by Constituted Attorney Mr.Ravi Kant, son of Shri.Ramdeni Thakur

1.V.G.Selvakumar. son of Shri.Ganesh Mrs.S.K.Inthira, wife of Shri.V.G.Selvakumar ....Defendants

1.V.G.Selvakumar, son of Shri.Ganesh, 2. Mrs.S.K.Inthira, wife of Shri,V.G.Selvakumar, ...1st Defendant ... 2nd Defendar

No.18, Kundrathur Road, Kumanan Chavadi, Poonamallee, Chennai-600 056 And both also at:

Plot No.23, Flat No.G2, Ground Floor, (Rear Side) Shri Ambal City Queen Victoria Road, Poonamallee, Chennai-600 056

Poonamallee, Chennal-600 056
Please take notice that in the above Transfer Application in T.A. No.2067 of 2023, you are hereby summoned by the Hon'ble Debt Recovery Tribunal–III, at 6th floor, Additional Office Building, Shasta Bhavan, Haddows Road, Nungambakkam, Chennai-600 006, for your appearance on 27-2-2024 at 11.00 A.M., Failing your appearance either in person or through a counsel on the said date and time, the above Application matter will be heard and decided and time, the above Application matter will be heard and decided

K Nazir Ahmed, M.A,,B.L Advocate Counsel for Applican

சென்னை உயர்நீதிமன்றம் (உயில் மற்றும் உயில் இல்லாத வழக்கு பற்றிய ஆள்வரை) முதலேற்பு மனு எண். 840/2023

இந்திய வாரிசுரிமைச் சட்டம் XXXIX/1925 தொடர்பான மனுவில் 29.03.2001 அன்ற இறந்து போன காட்டலா M.A. அவர்களில் பங்கு பத்திரங்கள் தொடர்பான மனு

1) முகம்மது ஜாவீத் காட்டலா த/பெ. காட்டலா, 19, அவின்யூ ரோடு, நுங்கம்பாக்கம், சென்னை–600 034 2) மும்தூஜ் காட்டலா, த/பெ. காட்டலா, 19, அவின்யூ ரோடு, நுங்கம்பாக்கம், சென்னை–600 034

3) மஹீன் பானு காட்டலா, து எப். காட்டலா, க/பெ. முகம்மது இஃப்தேகாருதீன், 19/15, அவின்யூ ரோடு, நுங்கம்பாக்கம், சென்னை–600 034

) முகம்மது ஜுனியத் காட்டலா, த/பெ. காட்டலா, புதிய எண்.17, பழைய எண்.19, காட்டலா டவர்ஸ்

புதுய எண். 17 , பழைய் எண். 19 , காட்டலா டவாஸ், அவின்யூ ரோடு, நுங்கம்பாக்கம், சென்னை–600 034 5) சப்ரீனா சையத், த(பெ. காட்டலா 19 , அவின்யூ ரோடு, நுங்கம்பாக்கம், சென்னை–600 034 6) இர்பான் காட்டலா, த/பெ. காட்டலா 19, அவின்யூ ரோடு, நுங்கம்பாக்கம், சென்னை-600 034

மனுகாார்கள் சென்னை – 600 034, நுங்கம்பாக்கம், அவின்யூ ரோடு, காட்டல டவர்ஸ்,புதிய எண்.17, பழைய எண்.19ல் வசித்து வந்து 2001ஆம் வருடம் மார்ச் மாதம் 29ம் தேதி இறந்து போன திரு. காட்டலா M.A., த/பெ. ஆசாதுல்லா காட்டலா, அவர்களின் பங்கு பத்திரங்களில் ஏதேனும் ாத்தியதை கோருகின்ற அனைவரும் தங்களுக்கு தக்கதென கருதினால் தீதிமன்றம் வாரிசுரிமைச் சான்றிதழ் வழங்கப்படுவதற்கு முன்பு, சென்னை

உயர்நீதிமன்ற மாஸ்டர் கோர்ட்டில் 27.02.2024 அன்று காலை 10.30 மணிக்கு மேற்படி மனு விசாரணையின்போது நடவடிக்கைகளை பார்த்து தங்களது ஆட்சேபணைகளைத் தெரிவித்துக்கொள்ளுமாறு இதன் மூலம் 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 9ம் தேதி சென்னையில் ) பிப்ரவர் மாதம் கூட்டது. கையொப்பமிடப்பட்டது. கோவிந்தராஜ் பாலகிருஷ்ணன் உசி பதிவாளர் T.K.S.பாரதி ஸ்ரீ

IN THE HIGH COURT OF JUIDICATURE AT MADRAS

(Testamentary and Intestate Jurisdiction) O.P. NO. 559 of 2023 In the matter of Indian Succession Act

In the matter of Last Will and Testament dated 29.11.1999 of Late.Talari Manikyamba -Deceased

உதவி பதிவாள முதலேற்பு பிரிவு–

... Petitioner

T.Manikyamba, D/o. T.V.Gopal Rao No.19/B1, Maharani Chinnammal Street, Teynampet, Off: Eldams Road, Chennai - 600 018 -Vs-

Villa 16, APARNA ELIXIR Puppalaguda, Hyderabad – 500 104 2. A.Sridhar Lakshman, S/o. A. Chennakeshava, 501.Balaii Residency, Madhapur Hyderabad - 500 081 3. Mangina Deepika, D/o. Late. Mahalakshmi Devi. No. 62B, Sardar Patel Road, Secunderabad 500 003 4. Dr. Dinakar Chandra, S/o. C.V. Rama Devi 7029, Spade Ranch rd, Odessa Texas 79765 5. K. Sumana Lakshmi, D/o. Late.C.V. Rama Devi, 8-2-621/A/1, Road No.11, Banjara Hills, Hyderabad 6-z-0-z i/A/1, Road No. 11, Banjara Hills, Hyderat Telengana 500 034 6. T.V. Gopala Rao, S/o. Late. T. Anantha Babu, Anantha Nilayam, 9-19-2/2, CBM Compound Visakhapatnam – 500 003

All persons claiming to have any interest in the estate of the above named Talari Manikyamba who was residing at No. 3-6-532, Street No. 7, Himayath Nagar, Hyderabad and who died on 24.02.2000 are hereby cited to come and see the proceedings before the Learned Master, sitting in the Original side of High Court of Judicature at Madras, on 20.02.2024 at 10.30 am, and requested to file their objections, if they think fit, before the grant of Letters of

M/s R. Thiagarajan (64/1977) Counsel for Petitioner

No. 4 Ground Floor.

Il Crescent Park Road, Gandhi Nagar,

Dated at Chennai on this the 1st day of February, 2024 Assistant Registra Original Side -High Court, Chennai - 600 104.

இடம் : சென்னை 600 098

தேதி : பிப்ரவரி 12, 2024

1 செயல்பாடுகள் மூலம் மொத்த வருவாய்

அல்லது அசாதாரண அமிட்டங்களுக்கு முன்)

காலத்திற்கான நிகர லாபம்/(நஷ்டம்) (வரி, விலக்கு மற்றும்/

3 வரிக்கு முன் காலத்திற்கான நிகர லாபம்/(நஷ்டம்) (விலக்கு

மற்றும்/அல்லது அசாதாரண அயிட்டங்களுக்கு பின்)

4 வரிக்கு பின் காலத்திற்கான நிகர லாபம்/(நஷ்டம்) (விலக்கு

மற்றும்/அல்லது அசாதாரண அயிட்டங்களுக்கு பின்)

லாபம்/(நஷ்டம்) (வரிக்கு பின்) மற்றும் இதர விரிவான

6 ஒரு பங்கு சம்பாத்தியம் (முகமதிப்பு ஒவ்வொன்றும் ரூ.10/-)

முந்தைய ஆண்டின் தணிக்கை செய்யப் பட்ட இருப்பு

8 ஒரு பங்கு சம்பாத்தியம் (முகமதிப்பு ஒவ்வொன்றும் ரூ.10/-)

நிலைக்குறிப்பில் காட்டப் பட்டுள்ளபடி இருப்பு

வருவாய் (வரிக்கு பின்) உள்ளடக்கியது)

காலத்திற்கான மொத்த விரிவான வருவாய் (காலத்திற்கான

நிர்வாக இயக்குனர்

1. அடிப்படை 4.56 3.35 13.73 9.21 8.96 4.56 13.73 8.96 மேற்குறிப்பிட்டுள்ளவை செபி (பட்டியல் கடமைகள் மற்றும் பிற வெளியீட்டு தேவைகள்) ஒழுங்குமுறைகள் 2015, ஒழுங்குமுறை 33-ன் கீழ் ஸ்டாக் எக்சேஞ்சில் தாக்கல் செய்யப்பட்ட தணிக்கை செய்யப்படாத முடிவுகளின் விரிவான வடிவத்தின் சுருக்கமாகும் தணிக்கை செய்யப்படாத முழு வடிவம் ஸ்டாக் எக்சேஞ் இணையதளம் (www.mselin) மற்றும் கம்பெனி இணையதளம் www.milindus.in)ல் கிடைக்கும்.

publication to the 1st Respondent The above matter is posted on 29.02.2024 for the appearance of the 1st Respondent i.e. Jamila Sanmugam, residing at No. No.79, Sengani Amman Koil Street, Nandivanam, Guduvanchery, Chengalpattu-

You Mrs. Jamila Sanmugam are hereby requested to appear in the above matter on 29.02.2024 at 10.30 a.m. in person or through your counsel before the Hon'ble V Small Causes Court, Chennai failing which the matter will be decided in your absence. K. NAGARAJAN Counsel for the Petitioner

BEFORE THE STATE CONSUMER DISPUTES REDRESSAL COMMISSION AT CHENNAI R.P No. 145 of 2023 C.C.No.97 of 2022

...Petitioner/ 3rd opposite party

D/o. K.Sri Ramulu Naidu, No.95, Medavakkam High Road, Keelkattalai. Chennai - 600 117 Please take notice that the above R.P.No.145 of 2023 in C.C.No.97 of 2022 is posted on 19.02.2024 for your appearance and you are the 1st Respondent therein. Kindly make it convenient to appear before this the Hon'ble Chennai on 19.02.2024 at 10.30

> **P.SURESH** Counsel for Petitioner

IN THE COMMERCIAL COURT

Sri Sai Travels

and decided in your absence H.SURENDAR

Counsel for Plaintiff மேதகு சிதம்பரம் சார்பு நீதிமன்றம் **அவர்கள் சமூகம** O.S. 504/2023

காட்டுமன்னார்கோயில் கிளை காட்டுமன்னார்கோயில். 1. விஜயராஜ் த/பெ.பார்த்திபன், வெளவால் தோப்பு

காட்டுமன்னார்கோயில் தாலுகா ...பிரதிவாதிகள்

தீாப்பாகவரு... மூலம் அறியவும். M.S.செந்தில்குமார்,B.A., B.L.,